

- (3) மேலேயுள்ள செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டம், மேல் மாகாணத்தில் கொழும்பு 02, ஸ்லேப் ஜூலன்டில் அமைந்துள்ளதும் பரப்பளவில் 8 ஏக்கர்களை கொண்டதுமான காணியின் மீன் அபிவிருத்தி மற்றும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தைப் பொறுப்பேற்பதற்கான கருத்திட்டமாக அழைக்கப்பட்டு அறியப்படுதல் வேண்டுமென்றும் இக்கருத்திட்டத்தைப் பொறுப்பேற்பதற்கான கருத்திட்டக் கம்பனி M/S வன் கலம்போ புரோஜெக்ட் (பிறவேட்) விமிட்டெட் (கருத்திட்டக் “கம்பனி”) ஆகவுள்ளதென்றும் குறித்துரைக்கின்றேன்.
- (4) கருத்திட்டக் கம்பனி, இலங்கை முதலீட்டுச் சபைக்கும் கருத்திட்டக் கம்பனிக்குமிடையே கையொப்பமிடப்பட்ட கருத்திட்ட உடன்படிக்கைத் திசையிலிருந்து எட்டு (08) ஆண்டுகளினால் கருத்திட்டக் கம்பனி வர்த்தகத் தொழிற்பாடுகளை அமுலாக்குதலும் தொடங்குதலும் வேண்டும்.
- (5) மேற்கூறப்பட்ட கருத்திட்டத்தின் நோக்கங்களுக்காக, திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் நியதிகளின்படி, இவ்வறிவித்தவில் தரப்பட்டுள்ள விலக்களிப்புகள் கருத்திட்டக் கம்பனிக்கு ஏற்படுத்தையனவாதல் வேண்டுமெனக் குறித்துரைக்கின்றேன்.

அட்டவணை I

(1) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டம்

(i) கூட்டுறைப்பு வருமான வரி

வருமானவரி விதித்தல் தொடர்பான 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகள், இருப்பிடக்கூறுகளின் விற்பனை தவிர்ந்த கருத்திட்டத்தின் இலாபத்துக்கு பத்து (10) ஆண்டுகாவைப்பாகுதிக்கு ஏற்படுத்தையனவாதலாகாது என்பதுடன், இருப்பிடக்கூறுகளின் விற்பனையினாடாகத் தோற்றுவிக்கப்பட்ட வருமானத்துக்காக ஆறு (06) ஆண்டுகளைக் கொண்ட வரிவிலக்களிப்புக் காலப்பகுதி மட்டுமே இருத்தலும் வேண்டும்.

சொல்லப்பட்ட வரி விலக்களிப்புக் காலப்பகுதி, கருத்திட்டக் கம்பனி எந்த ஆண்டில் வரிவிதிக்கப்பட்டபாலதான இலாபத்தை ஈட்டுகின்றதோ அந்த ஆண்டவிருந்து அல்லது கருத்திட்டத்தின் நிர்மாணம் தொடங்கியதிலிருந்து ஆறு (06) ஆண்டுகளுக்குப்பின்னர், இவற்றுள் எது முன்னர் நிகழ்ச்சின்றதோ அப்பொழுது, தொடங்குதல் வேண்டும்.

இருப்பிடக்கூறுகளின் விற்பனை தவிர்ந்த செயற்பாடுகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட இலாபத்தின்மீது, வரிவிடுமுறைக் காலப்பகுதி முடிவுற்றின்னர், கூட்டுறைப்பு வரியின் ஜம்பது சதவீதம் (50%) ஆறு (06) ஆண்டுகளுக்கு ஏற்படுத்தையற்பாலதாதல் வேண்டும்.

ஜயத்தைக் தவிர்ப்பதற்காக, மேற்கூறப்பட்ட வரிவிலக்களிப்புக் காலப்பகுதியும் சலுகை ரீதியிலான காலப்பகுதியும் முடிவுற்றதன்பின்னர், கருத்திட்டக் கம்பனியின் இலாபமும் வருமானமும் தொடர்பிலான வருமானவரி, அப்போதைக்கு வலுவிலுள்ள உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி ஏற்படுத்தையற்பாலதாதல் வேண்டும்.

(ii) பங்கிலாபங்கள் மீதான வரி

விலக்களிக்கப்பட்ட இலாபத்திலிருந்து பங்குதாரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கிலாபங்கள், விடயத்துக்கேற்ப, சொல்லப்பட்ட பத்து (10) ஆண்டுகளைக் கொண்ட அல்லது ஆறு (06) ஆண்டுகளைக் கொண்டசொல்லப்பட்ட வரி விலக்களிப்புக் காலப்பகுதியின் போதும் அதன்பின்னர் ஓர் (01) ஆண்டின்போதும் வருமான வரிவிடும்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(iii) பிடித்துவைத்தல் வரி

கருத்திட்டக் கம்பனி, பின்வருவனவற்றின்மீது பிடித்துவைத்தல் வரி செலுத்தப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்:

(அ) மூலதனச் செலவினத்துக்காக எடுக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன்களின் மீதான வட்டியின்மீதும் ஆலோசகர்களுக்குச் செலுத்தப்பட்ட தொழில்நுட்பக் கட்டணங்களின்மீதும்:

(ஆ) முகாமைத்துவக் கட்டணங்களின் மீதும் அரசுரிமைப்பணக் கொடுப்பனவுகளின் மீதும்: ஆயின், எவ்வாறாயினும், அத்தகைய விதிப்பனவுகளின் மொத்தம், முழுமொத்தத் தொழிற்பாட்டு வருமானத்தின் மூன்று சதவீதத்தை (3%) விஞ்சுதலாகாது:

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குழுயரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2016.11.18

- (இ) சந்தைப்படுத்துத் தட்டணங்களின்மீது: ஆயின், எவ்வாறாயினும், அத்தகைய கட்டணங்களின் மொத்தம், முழுமொத்தத் தொழிற்பாட்டு வருமானத்தின் ஒன்று தசம் ஐந்து சதவீதத்தை (1.5%) விஞ்சுதலாகாது: அத்துடன்
- (ஈ) ஊக்குவிப்பு முகாமைத்துவக் கட்டணங்களின்மீது: ஆயின், எவ்வாறாயினும், அத்தகைய கட்டணங்களின் மொத்தம், முழுமொத்தத் தொழிற்பாட்டு இலாபத்தின் பத்து சதவீதத்தை (10%) விஞ்சுதலாகாது ;
- (iv) உழைக்கும் போது செலுத்தும் வரி
கருத்திட்டச் சம்பளியின் வெளிநாட்டுப் பணியாட்டொகுதியினர், கொடுக்கப்பட்ட ஏதேனும் நோத்தில் அதிகப்பட்ட எண்ணிக்கையினாராகப் பதினெண்டு (15) ஊழியர்களுக்கமைய இச்சலுகை ஏற்படுத்தொதல் வேண்டுமென்ற மட்டுப்பாட்டுக்கமைவாக உழைக்கும் போது செலுத்தும் வரியின் (PAYE) கொடுப்பனவிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய உச்சவரம்பக்கமைய, இவ்விலக்களிப்பு, இலங்கை முதலீடுச் சபைக்கும் கருத்திட்டக் கம்பானிக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட கருத்திட்ட உடன்படிக்கைத் திகதியிலிருந்து ஐந்து (05) ஆண்டு காலப்பகுதிக்காக வெளிநாட்டுக் கருத்திட்டத் தொழிற்பாடுசார் பணியாட்டொகுதியினருக்கு ஏற்படுத்தைற்பாலதாதல் வேண்டும். ஆயின், எவ்வாறாயினும், ஐந்து (05) ஆண்டுகளை விஞ்சுகின்ற காலப்பகுதிக்காகத் தனி ஊழியரெவருக்கும் இவ்விலக்களிப்பு கொடுக்கப்படுதலாகாது. மேலும் கருத்திட்டக் கம்பனி, அதியுச்ச முயற்சிகள் என்ற அடிப்படையில் வெளிநாட்டுப் பணியாட்டொகுதியினருக்குப் பதிலாக உள்நாட்டு ஊழியர்களைப் படிப்படியாக மாற்றீடுசெய்வதற்குத் தேவைப்படுத்தப்படுதல் வேண்டும்.

(2) 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதி சேர் வரிச்சட்டம் (VAT)

இலங்கை முதலீடுச் சபையினால் அங்கீகாரிக்கப்பட்டவாறு கருத்திட்டத்தை அமுலாக்குவதற்காகத் தேவைப்பட்ட கருத்திட்டம் தொடர்பான பண்டங்களின் எல்லா இறக்குமதிகளும் கருத்திட்டம் தொடர்பான பண்டங்களின் அல்லது சேவைகளின் உள்நாட்டுக் கொள்வனவுக்கும், எட்டு (8) ஆண்டுகளைக் கொண்டகருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியின்போது பெறுமதிசேர் வரிக் கொடுப்பனவிலிருந்து (VAT) விலக்களிக்கப்படுவது வேண்டும். எவ்வேறும் ஒப்பந்தக்காரர் அல்லது கருத்திட்டத்துக்கு, அத்தகைய ஒப்பந்தக்காரருக்கு வழங்குகின்ற கீழொப்பந்தக்காரர், (VAT) சட்டத்தில் அனுமதிக்கப்பட்டவாறு பிற்போடுதலுக்கு உரித்துடையவராவார்.

வர்த்தகத் தொழிற்பாடுகள் தொடங்குவதிலிருந்து 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, VAT சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு கருத்திட்டக் கம்பனி VAT கொடுப்பனவுக்கு உட்பட்டதாதல் வேண்டும்.

(3) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டம் (PAL)

கருத்திட்டக் கம்பனி, எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியின் போது இறக்குமதி செய்யப்பட்ட இலங்கை முதலீடுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு கருத்திட்டம் தொடர்பான பண்டங்களின் மீது, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டின் (PAL) கொடுப்பனவிலிருந்தும் விதிப்பனவிலிருந்தும் விலக்களிக்கப்படுதல் வேண்டும். விலக்களிப்பானது கீழே (05) ஆம் இலக்க விடயத்தில் குறிப்பீடு செய்யப்பட்ட நிபந்தனைக்கமைய, அத்தகைய பண்டங்களின் அனுப்பு பொருட்பெறுநர் கருத்திட்டக் கம்பனியாகவிருக்கும் வரை, கருத்திட்டத்துக்காகச் கருத்திட்டக் கம்பனியினாலான நேரடி இறக்குமதிகளின் மீது அல்லது கருத்திட்டத்தின் நேரடிக்கங்களுக்காக ஓர் ஒப்பந்தக்காரரினாலான அல்லது கீழொப்பந்தகாரரினாலான இறக்குமதிகளின் மீது ஏற்படுத்தைற்பாலதாதல் வேண்டும்.

(4) 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, நிதிச் சட்டம்

கருத்திட்டம் கம்பனி/ ஒப்பந்தக்காரர்கள், கருத்திட்டம் தொடர்பாக 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நிர்மாணத்தொழில் உத்தரவாத நிதிய அறவீட்டிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(5) கருத்திட்டம் தொடர்பான இனங்களின் இறக்குமதி மீதான சங்கத் தீர்வை (சங்கக் கட்டளைச் சட்டம் - அத்தியாயம் 235)

சங்கத் தீர்வையிலிருந்து விலக்களித்தலானது, கருத்திட்டக் கம்பனியினால் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டதாயினுள்ளசரி, அல்லது ஒப்பந்தக்காரர்களினாடாக அல்லது ஒப்பந்தக்காரர்களுக்குக்

சீழேப்பந்தகாரர்களினாடாக விளக்கமளிக்கப்பட்டனார்சரி, கருத்திட்டத்தின் நோக்கத்துக்காக மட்டுமே அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இனங்கள் தொடர்பாகக் கருத்திட்டத்தை அமுலாக்குகின்ற கருத்திட்டச் சம்பநியின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீர்க்கப்பட்டவாறு மூலதனத்தன்மையினவான கருத்திட்டம் தொடர்பான எல்லா இனங்களுக்கும் வேறொவையேனும் கருத்திட்டம் தொடர்பான இனங்களுக்கும் ஏற்புடையற்பாலதாகும். ஆயின், எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியினுள் எதிர்மாறான நிரவிற் குறிப்பிடப்பட்ட இனங்கள் தவிர, பண்டக்கள், கருத்திட்டச் சம்பநியின் பெயரில் அனுப்பப்படுதல் வேண்டும். எதிர்மாறான நிரவிலுள்ள இனங்களும், அத்தகைய இனங்கள் ஒன்றில் முழுமையாக இலங்கையில் உற்பத்தி செய்யப்படாதவிடத்து அல்லது கருத்திட்டத்தைப்பூர்த்திசெய்வதற்குப்போது அதிகமாக மூலதனத்திலும், தொகையிலும், நேரங்களிலும் கிடைக்கக்கூடியனவாகவிராதவிடத்து சங்கத் தீர்வையிலிருந்து விலக்கனிக்கப்படும்.

ஆகவே, பொதுவாக, கருத்திட்டம் தொடர்பான பண்டங்களை, அத்தகைய பண்டங்களின் அனுப்பு பொருட்பெறுநராகக் கருத்திட்டச் சம்பநி யெர் குறிப்பிடப்பட்டால் மட்டுமே, மேலே ஏற்பாடு செய்யப்பட்டவாறு எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியினுள் கருத்திட்டம் தொடர்பில் ஓர் ஒப்பந்தக்காரரினாடாக அல்லது சீழேப்பந்தக்காரரினாடாக இறக்குமதி செய்ய முடியும். ஆகையால் அத்தகைய இறக்குமதிகள் வேறொவையேனும் இறக்குமதிகளுடன் சேர்த்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், இதன்கண் குறிப்பிடப்பட்ட சலுகைகள் கருத்திட்டச் சம்பநியின் கருத்திட்டம் தொடர்பான பண்டங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியனவாகவிருக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதற்கு கருத்திட்டச் சம்பநி தனியாகப் பொறுப்பாதல் வேண்டும். அவ்வாறாயின், எக்காரணத்துக்காகவேனும் இந்நிபந்தனை மீறப்பட்டிருப்பின், அந்நோத்தில் நிலவுகின்ற சட்டங்களினதும் ஒழுங்குவித்துகளினதும் கீழ் செலுத்தப்பட்டப்பாலனவான வரிகளும் அறவிடுகளும் கருத்திட்டத்துக்கான கருத்திட்டம் தொடர்பான பண்டங்களின் பாகமாக அமையாத எல்லாப் பண்டங்களுக்கும் ஏற்புடையனவாதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய வரிகள் உடனடியாகச் செலுத்தப்பட்டபாலனவாக வருதலும் வேண்டும். கருத்திட்டச் சம்பநியின் எவ்வேறும் ஊழியரின், ஆலோசகரின் அல்லது வேறொவரினதும், தனிப்பட்ட/சொந்தப் பயன்பாட்டுக்காகக் கருத்திட்டக் கம்பநியினால் இறக்குமதி செய்யப்பட்ட எவையேனும் தனிப்பட்ட பொருட்கள், கருத்திட்டம் தொடர்பான பண்டங்களாகக் கருதப்படுதலாகதெனக் குறிப்பிடப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கருத்திட்டச் சம்பநிக்கு வழங்கப்பட்ட விலக்களிப்பாடுகளின்/சலுகைகளின் நோக்கில், கருத்திட்டத்துடன் அல்லது கருத்திட்டச் சம்பநியிடன் இணைகின்ற வாடிக்கையாளரைவருக்கும் அல்லது வேறொன்றும் திறக்கவருக்கு, அத்தகைய இணைதலின் நோக்கில் அல்லது அதன்விளைவாக எவையேனும் விலக்களிப்படுகள் அல்லது சலுகைகள் வழங்கப்படமாட்டாதன மேலும் குறிப்பிடப்படுகின்றது.

மலிக் சமரவிக்ரம், பா. உ.,

அபிவிருத்திச் செயல்நுணுக்கங்கள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர்.

கொழும்பு,
2016, நவெம்பர் 15.